இப்பிரேரணையை ஏற்று நிறைவேற்றித் தருமாறு இம்மன்றத்தை நான் கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு மேலவைத் தலைவர்: அவை முன் உள்ள பிரச்சினை—

"சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு 1973-ஆம் ஆண்டு, கேளிக்கை வரி (திருத்த) சட்ட முன்வடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 37/73) பரிந்துரைகள் செய்வதற்காக ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும்."

தீர்மானம், அவையின் முடிவிற்கு விடப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

சட்ட முன்வடிவு, பரிந்துரைகள் செய்வதற்காக ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

(பரிந்துரைகள் எதும் இல்லை.)

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: தலைவரவர்களே,

"சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு 1973-ஆம் ஆண்டு, கேளிக்கை வரி (திருத்த) சட்ட முன்வடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 37/73) திருப்பியனுப்பப்பட வேண்டும்." என்று முன் மொழிகிறேன்.

மாண்புமிகு மேலவைத் தலைவர்: அவை முன் உள்ள பிரச்சினை—

"சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு 1973-ஆம் ஆண்டு கேளிக்கை வரி (திருத்த) சட்ட முனவடிவு (சட்டப் பேரவை சட்ட முன்வடிவு எண் 37/73) திருப்பியனுப்பப்பட வேண்டும்."

தீர்மானம், அவையின் முடிவிற்கு விடப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

மாண்புமிகு மேலவைத் தலைவர்: இத்துடன் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவுறுறன. அவை மீண்டும் திங்கட்கிழமை (3—12—1973) பிற்பகல் 4 மணி அளவில் கூடும்.

6·05 பி.ப. பின்னர், அவை ஒத்திவைக்கப்பட்டது.

7. அவைமுன் வைக்கப்பட்டுள்ள ஏடுகள்.

A Statutory Rules and Orders.

Nil.

B. Reports, Notifications and other Papers.

*46. The Tamil Nadu Local Authorities Finance (Second Amendment) Bill, 1973 (L. A. Bill No. 33 of 1973) as passed by the Legislative Assembly.

*47. The Tamil Nadu State Housing Board (Amendment) Bill, 1973 (L. A. Bill No. 30 of 1973), as passed by the Legislative Assembly.

*48. The Tamil Nadu Entertainment Tax (Amendment) Bill, 1973 (L. A. Bill No. 37 of 1973), as passed by the Legislative Assembly.

இணைப்பு I

(21 ஆம் பக்கத்தில் இனம் 5 (1)-க்கான அடிக்குறிப்பைக் காண்க.)

L. A. BILL NO. 33 OF 1973.

(As passed by the Assembly.)

A Bill further to amend the Tamil Nadu Local Authorities Finance Act, 1961.

Be it enacted by the Legislature of the State of Tamil Nadu in the Twenty-fourth Year of the Republic of India as follows :—

1. *Short title and commencement.*—(1) This Act may be called the Tamil Nadu Local Authorities Finance (Second Amendment) Act, 1973.

(2) It shall come into force on such date as the State Government may, by notification, appoint.

2. *Amendment of section* 5, *Tamil Nadu Act* 52 *of* 1961.—In section 5 of the Tamil Nadu Local Authorities Finance Act, 1961 (Tamil Nadu Act 52 of 1961), in the opening paragraph, for the expression " any local authority may, with the previous sanction of the Government, exempt ", the expression " the Government, or any local authority with the previous sanction of the Government, may exempt " shall be substituted.

இணைப்பு II

(24 ஆம் பக்கத்தில் இனம் 5 (2)-க்கான அடிக்குறிப்பைக் காண்க.)

L. A. BILL NO. 30 OF 1973.

(As passed by the Assembly.)

A Bill to amend the Tamil Nadu State Housing Board Act, 1961.

Be it enacted by the Legislature of the State of Tamil Nadu in the Twenty-fourth Year of the Republic of India as follows :—

1. *Short title and commencement.*—(1) This Act may be called the Tamil Nadu Housing Board (Amendment) Act, 1973.

(2) It shall come into force on such date as the State Government may, by notification, appoint.

* Circulated to all M.L.C.'s on 30th November 1973.